

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 2, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 19th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,  
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
49	Gurubewlehena, &c.	112 2 0

on sheets O  $\frac{14}{23, 31}$  and O  $\frac{14}{39, 47}$ , and bounded as follows : on the north by the road from Akuressa to Morawaka, Andagalahena sold by Crown to U. S. Ahammadu Casim, (T. P. 171,795), the road from Akuressa to Morawaka, Midellagahahena sold by Crown to K. D. Don Louis ; on the east by Wikkarama Arachobigedarawatta belonging to Vidanapatiranaage Siyadoris and others, Midellagahadeniya belonging to J. J. Abeyawardana and others, Tumbemulla sold by Crown to D. J. A. Jasinha (T. P. 77,399), Tumbemulla encroached upon by ditto, Galwellekumbura belonging to J. S. Dahanayaka, the old road from Morawaka to Akuressa, Pallekandewatta belonging to Yaddehige Urudiye and others, the Nilwala-ganga, Ketagodawatta claimed by Vidanapatiranaage Kottan Hami and others ; on the south by the footpath, the old road from Akuressa to Morawaka, Mahadeniya belonging to Vidanapatiranaage Kottan Hami and others, Ihalamagadiwela *alias* Kuruludeniya sold by Crown to Vidanapatiranaage Siman and others (T. P. 190,902), Pahalamagadiwela sold by Crown to A. J. Gunaratna (T. P. 109,903, Pahalamagadiwela encroached upon by ditto, Dolabodakumbura sold by Crown to Vidanapatiranaage Disan Hami and others (T. P. 109,898), Dolabodakumbura encroached by ditto, Mattehinnewatta belonging to ditto, Mattehinnekumbura sold by Crown to D. H. Wikkaramasakara and others (T. P. 109,899), Mattehinnekumbura encroached upon by ditto, Mattehinnehena belonging to Crown ; on the west by Pitawilahena claimed by Jatunge Matheshami and others, Kiriwanekandewatta encroached upon by B. Babun Hami, Kiriwanekandewatta sold by Crown to ditto (T. P. 154,834), Kiriwanekandewatta encroached upon by ditto, the road from Akuressa to Deniyaya.

විෂි 1901 ක්වු ජූලි මස 19 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් කෙනෙක් ඇත්නම් ඒ අය විසින් වර්ෂ 1897ගේ නොම්මර 1කේ ආඥාපනතේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශෙෂ මන්ත්‍රීශ්‍රවරයානන්තාන්තේගේ ගාල්ලේ කන්තෝරුවේදී උත්තාන්තේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එක් ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටිනට නොසෙදුනොත්, එක් විශෙෂ මන්ත්‍රීශ්‍රවරයානන්තාන්තේගේ වර්ෂ 1897ගේ නොම්මර 1කේ ආඥාපනතේ ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එක් ඉඩම් එක්කෝ එහි අයිතිවාසිකමක් ගෙණ හැරදක්වනට නොසෙදුන සෑම ඉඩම් ග්‍රහණයක ඉඩම් හැරියට උත්තාන්තේගේ අත්පත ඇති ලියවිල්ලකින් උත්තාන්තේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙහි දැනගත හැකි.

ඩබ්ලිවු. ඊ. ඩේවිඩ්සන්,  
විශෙෂ මන්ත්‍රීශ්‍රවරයානන්තාන්තේගේ.

ඉඩම්වල තොරතුරු.

දකුණු පලාතට අයිති මාහුර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ වැලිමේ යන ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතීමේවල පෙනීසන මෙහි පහත දක්වන විමකරී, එනම් :—

I.

මුල් සිතීම 10.

විමකරීය.	ඉඩමේ නම.	විමකරම. අ. රූ. ප.
O $\frac{14}{23, 31}$ සහ O $\frac{14}{39, 47}$ සිතීමේපත්‍රවලට අඩවූ :—	ඉරුබැවිලේගේන සහ තවත් ගේන්	112 2 0

திரு ம. வி. தீர்த்தலிங்கம் தேவநாயகர் 1901 ம் ஆம் ஆண்டு 19-ம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பாக வட்டமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆம் ஆண்டு முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றினை அல்லது குறிப்பான உரிமை அல்லது உடரத்தை காண்பிப்பதிருந்தால், மேற்சொல்லிய குறிப்பான உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் ஆம் ஆண்டு முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்தவத் தைக்கொண்டு தன் கையொப்பப்பட்டு எழுத்த மூலமாக சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரிமைகளைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்கூறிய ஆதன மென்று வெளியாக்கப்பட்டதுவரை.

டம். வி. இ. வெ. வி. என்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

**சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.**

தன் மாகாணத்தின் மாத்திரை அளித்திருக்கிற மொறவக்கோறணியைச் சேர்ந்த வெலிவே என்னும் கிராமத்திலுள்ள இதுன் கீழ் சொல்லப்படும் காணிகளுக்கும், அதாவது இத்தோடணைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :-


I.

0  $\frac{14}{23, 31}$  ம், 0  $\frac{14}{39, 47}$  ம் அளவுக் கடதாகிகளில்

பொன் இலக்கம் 10.

இல.	காணியினது பெயர்.	விசாலம்.
49	... குறுவெயிலேகே இன்னும் சிலதகரும்	... 112 2 0

என்பது, வட்டமிருந்த அக்குரெஸ்லிலிருந்து மொறவக்ககு போகும் ரேட்டி, யு. எஸ். அகமது கர்சிமுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஆந்தாகலகே (T. P. 171,795), அக்குரெஸ்லிலிருந்து மொறவக்ககு போகும் ரேட்டி, கே. டி. தொன் ஹவிகுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மிதெள்ளகாகே; கிழக்கு-விகாண பத்தினகே கியதோரிகம் சிலபேர்களுக்குமுடைய விக்ரமாராச்சிகெதவத்த, ஜே. ஜே. அபேவரத்தும் சிலபேர்களுக்குமுடைய மிகெள்ளகாதெனிய, டி. ஜே. எ. ஜாசின்குக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தும்பெமுள்ள, ஜே. எஸ். தகனயக்குடைய கல்வேள்ளேகும்புர, மொறவக்கிலிருந்து அக்குரெஸ்ஸக்குபோகும் பளைய ரேட்டி, யத்தெகிகே உறுதியேயும சிலபேர்களுக்குமுடைய பள்ளேகத்தெவத்த, நில்லலாகக்க, விதாணபத்தினகே கொத்தக்காமியும் சிலபேர்களும உரித்துபேசும் கெட்டகெடவத்த; தெற்கு-அடிபாதை, அக்குரெஸ்ஸிலிருந்து மொறவக்ககு போகும் பளைய ரேட்டி, விதாண பத்தினகே கொத்தக்காமியும் சிலபேர்களுக்குமுடைய மகதெனிய, விதாணபத்தினகே சிமனும் சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் இலகமகதெனிய அல்லது குறுவெயிலேகே (T. P. 109,902), எ. ஜே. குணத்தனக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பகலமகதெனிய (T. P. 109,903), மேற்சொல்லியவள் எல்லைதாண்டிபோனதும் பகலமகதெனிய, விதாணபத்தினகே திசன்கரியும் சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தொலபொடரும்புர (T. P. 109,898), மேற்சொல்லியவர்கள் எல்லைதாண்டிபோனதும் தொலபொடரும்புர, மேற்சொல்லியவர்களுடைய மட்டேலினனேவத்த, டி. எச். விக்ரமலேகரும் சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மட்டேலினனேகும்புர (T. P. 109,899), மேற்சொல்லியவர்கள் எல்லைதாண்டிபோனதும் மட்டேலினனேகும்புர, அரசாட்சிக்குள்ள மட்டேலினனேகே; மேற்கு-ஜாண்கே மத்தெக்காமியும் சிலபேர்களும உரித்துபேசும் பிட்டவிலகே, வி. பபுன்காமி எல்லைதாண்டிபோனதும் கிதிவானேகத்தெவத்த, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கிதிவானேகத்தெவத்த (T. P. 154,834), மேற்சொல்லியவனுக்கு கிதிவானேகத்தெவத்த, அக்குரெஸ்ஸிலிருந்து தெனியாக்குபோகும் ரேட்டி.



Scale of 16 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 49 called Gurubawilahena, &c., in extent 112A. 2R 0P., situated in Weliwe village in Palle pattu of Morawak korale.

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.

Sheets O  $\frac{14}{23, 31}$  and O  $\frac{14}{39, 47}$

S. J. C. MORE,  
for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lot No. 49.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Road from Akuressa to Morowaka	19	Ihala or Pahalamagadiwela (T. P. 109,903)
2	Andagalahena (T. P. 171,795)	20	Ihalmagadiwela (T. P. 109,901)
3	Medelegahahena (T. P. 77,398)	21	—
4	Arachchigetharawatta	22	Dolabodakumbura (T. P. 109,898)
5	—	23	—
6	Sumbemulla (T. P. 77,399)	24	—
7	—	25	—
8	—	26	—
9	—	27	Mathhenakumbura (T. P. 109,899)
10	—	28	—
11	Road from Akuressa to the high road to Morawaka	29	—
12	—	30	—
13	Nilwala-ganga	31	Pitawilahena
14	Hatagodawatta	32	Hirnakandawatta
15	—	33	Tirnakandawatta
16	Footpath	34	Hirnakandawatta
17	—		
18	Ihalmagadiwela or Kuruludeniya (T. P. 109,902)		

II.

Preliminary plan 10.

Lot.	Name of Land	Extent.
		A. R. P.
49a	Gurubewlehena alias Midellahena	7 2 20

on sheet O  $\frac{14}{23, 31}$  and bounded as follows: on the north by Galwellegedarawatta belonging to Vidanapatiranage Pediris and others, Tumbemullekumbura belonging to ditto; on the east by Midellagahaliyadda sold by Crown to D. F. A. J. Gunaratna (T. P. 976), Galwetawatta alias Kiripitiyegewatta claimed by F. A. Abeyawardana, Wikkarama Arachchigedarawatta belonging to Vidanapatiranage Siyadoris and others; on the south by Midellagahahena sold by Crown to K. S. Don Luis (T. P. 77,398); on the west by the road from Akuressa to Morawaka.

இலக் கீழ்க 10.

O 14 / 23, 31 கீழ்க்குறிப்பிட்டு அமைக்கப்பட்ட :-

நிலைப்பெயர்.	அளவு.	நிலைப்பெயர்.
49a	...	7 2 20


இவ்வாறு அமைக்கப்பட்ட நிலப்பகுதிகளின் பற்றியும் சமீபத்தில் அங்குள்ள நிலப்பகுதிகளின் பற்றியும் தகவல்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. மேலும் அங்குள்ள நிலப்பகுதிகளின் பற்றியும் தகவல்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. மேலும் அங்குள்ள நிலப்பகுதிகளின் பற்றியும் தகவல்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன.

O 14 / 23, 31 ம் அளவுக் கட்டடாகியில்

பிளான் இலக்கம் 10.

அளவு.	காணியினது பெயர்.	விசாலம்.
49a	...	7 2 20

எனவே, வடக்கு-விதானபத்திரனகே பெரிசும் சிலபேர்களுக்குமுடைய கள்வெள்ளேகெதவத்த, மேற்சொல்லியவர்களுடைய தம்பேறள்ளேகும்புர்; கிழக்கு-டி, எப். எ ஜே. குளத்தனக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மிதெல்லகானியத்த (T. P. 91,976), எப். ஏ. அபேயவர்தன உரித்தபேசும் கல்வெட்டவத்த அல்லது கிழக்கு-டி யேகேவத்த, விதானபத்திரனகே சியதேரிசும் சிலபேர்களுக்குமுடைய விக்ரமஜூராச்சி கெதவத்த; தெற்கு-கே. எஸ். தொன் லவிகக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மிதெள்ளகாரகே (T. P. 77,398); மேற்கு-அக்குரெஸ்ஸிவிருந்து மொறவக்வுக்குபோகும் சேட்டு,



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 49a called Gurubawilahena, &c., in extent 7A. 2R. 20P., situated in Welive village in Pallepattu of Morawak korale.

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.

Sheet O 14 / 23, 31

S. J. C. MORE,  
for Surveyor-General.

III.  
Preliminary plan 10.

Lot	Name of Land.	Extent. A. R. P.
68½	... Puwakgahawalahena and Pitawilahena	... 186 2 0

on sheets O  $\frac{14}{39, 47}$  and O  $\frac{14}{23, 31}$ , and bounded as follows : on the north by the village limit of of Rambukkana, the road from Akuressa to Deniyaya, Pitawilahena claimed by Jatunge Matheshami, Midellahena belonging to Crown, Mattshinnakumbura sold by Crown to D. H. Wikkaramasekara and others (T. P. 109,899), Pitadiyana *alias* Ambagaha-kumbura sold by Crown to D. J. J. Abeyawardana (T. P. 109,897); on the east by Pitawilawatta belonging to Vitaranapatirana Don Nikulas and others, Ketagodakumbura belonging to ditto, Pitawilakanatta belonging to Vitaranapatirana Dasan and others, the old road from Morawaka to Akuressa, Mahadeniya belonging to Vitaranapatirana Nikulas and others, Mahadeniyekoratuwa belonging to Vitaranapatirana Lokuhami and others, Mahadeniya belonging to Vitaranapatirana Nikulas and others, the road from Morawaka to Akuressa; on the south by the Nilwala-ganga; on the west by the Atuela.

NOTE—The following lots lying within the above-named boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 2 acres 3 roods and 12 perches, is not included in the acreage of 186 acres and 2 roods.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
69½	... Udakolabariyedeniya	0 1 12
70½	... Pahalokolabariyedeniya	2 2 0
		2 3 12

මුල් සිතියම 10.

O  $\frac{14}{39, 47}$  සහ O  $\frac{14}{23, 31}$  සිතියමපත්‍රවලට අඩංගු :—

බිම්කම්පිටිය.	ඉඩමේ නම.	බිම්කරම. අ. රු. ප.
68½	... පුවක්කහවලයේන සහ පිටවිලයේන	... 186 2 0

මේ මාසිමි—උතුරට රඹුක්කන ගම්ඉමද, අකුරුසේසි සිට දෙහියාභව යන පාරද, ජාතුවගේ මකෙස්සාමි විසින් අසිති මාසිකම් කිහිප පිටවිලයේනද, ගජසන්තක මිදුල්ලයේනද, ආණ්ඩුව විසින් ඩී. එච්. වික්‍රමසේකරට සහ තවත් අයවරුන්ට විකුණාපු මිලිවේසින්නේකුමුරද (T. P. 109,899), ආණ්ඩුව විසින් ඩී. ජේ. ජේ. අබේවෙදිනට විකුණාපු පිටදෙහිය නොහොත් අම්ගහකුමුරද (T. P. 109,897); නැගෙනහිරට විහාරණපතිරණගේ දෙන නිකුලසට සහ තවත් අයවරුන්ට විකුණාපු පිට විලවත්තද, එම අයවරුන්ට අසිති කැටගොඩකුමුරද, විහාරණපතිරණගේ දසන්ට සහ තවත් අයවරුන්ට අසිති පිටවිල කානත්තද, මොරවක සිට අකුරුසේසිට යන පාරද, විහාරණපතිරණගේ නිකුලසට සහ තවත් අයවරුන්ට අසිති මහ දෙහියද, විහාරණපතිරණගේ ලොකුසාමිට සහ තවත් අයවරුන්ට අසිති මහදෙහියේ කොරවුද, විහාරණපතිරණගේ නිකුලසට සහ තවත් අයවරුන්ට අසිති මහදෙහියද, මොරවක සිට අකුරුසේසිට යන පාරද; දකුණට නිල්වලාගොදද, බස්නා ඉරට අතුරුද.

[ඉහතත් මාසිමිවලට මැදවු මෙහි පහත සඳහන්වන බිම්කම් මේ දැන්වීමෙන් අත්හැරිය වගන් එවාගේ මුළු බිම් කරම වන අක්කර 2කුත්, රූකි 3කුත්, පර්ච්ස් 12ක් බිම්කරමේ අඩංගු නොවන වගන් මෙසින් දැනගත යුතුයි.]

මුල් සිතියම 10.

බිම්කම්පිටිය.	ඉඩමේ නම.	බිම්කරම. අ. රු. ප.
69½	... උඩකොලබරියේදෙහිය	... 0 1 12
70½	... පහලකොලබරියේදෙහිය	... 2 2 0
		2 3 12

O  $\frac{14}{39, 47}$  ම, O  $\frac{14}{23, 31}$  ම අඟඟුක් කඳුතරයකිහි

විභාග් ඉලක්කම් 10.


තංඤ.	කාණ්ඩියනු පෙයර.	විභාග්. අ. රු. ප.
68½	... පුවක්කහවලයේ, පිටවිලයේ	... 186 2 0

ආදිය, වඳක්‍ර-ආරම්භකුදාය ඉලක්ක, අක්‍රොරොස්සිලිඉරුණු තෙහිනායක්‍ර පොලුම ශ්‍රේද්ඪ, ජාතුවගේ මකෙස්සාමි විසින් අසිති මාසිකම් කිහිප පිටවිලයේනද, ගජසන්තක මිදුල්ලයේනද, ආණ්ඩුව විසින් ඩී. එච්. වික්‍රමසේකරට සහ තවත් අයවරුන්ට විකුණාපු මිලිවේසින්නේකුමුරද (T. P. 109,899), ආණ්ඩුව විසින් ඩී. ජේ. ජේ. අබේවෙදිනට විකුණාපු පිටදෙහිය නොහොත් අම්ගහකුමුරද (T. P. 109,897); නැගෙනහිරට විහාරණපතිරණගේ දෙන නිකුලසට සහ තවත් අයවරුන්ට විකුණාපු පිට විලවත්තද, එම අයවරුන්ට අසිති කැටගොඩකුමුරද, විහාරණපතිරණගේ දසන්ට සහ තවත් අයවරුන්ට අසිති පිටවිල කානත්තද, මොරවක සිට අකුරුසේසිට යන පාරද, විහාරණපතිරණගේ නිකුලසට සහ තවත් අයවරුන්ට අසිති මහ දෙහියද, විහාරණපතිරණගේ ලොකුසාමිට සහ තවත් අයවරුන්ට අසිති මහදෙහියේ කොරවුද, විහාරණපතිරණගේ නිකුලසට සහ තවත් අයවරුන්ට අසිති මහදෙහියද, මොරවක සිට අකුරුසේසිට යන පාරද; දකුණට නිල්වලාගොදද, බස්නා ඉරට අතුරුද.

[குறிப்பு—சொல்லிய எல்லைகளுக்குள்ளிதாய் இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் இந்த அறிக்கையில்  
 ருந்து விலக்கினது, ஆக அளவு 2 ஏக்கர் 3 ரூட 12 பர்சஸ் அளப்பி லுட்படுத்த விலகி :—

பிளான் இலக்கம் 10.

துண்டு.	சாணியினது பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
69½	உடகொலவரியேதெனிய	0 1 12
70½	பாலகொலவரியேதெனிய	2 2 0
		<hr/>
		2 3 12



Scale of 16 Chains to an Inch.

Situation : Weliwe village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
68½	Puakgahawalahena and Pitawilahena	186 2 0
<i>Lots excluded.</i>		
69½	Udakolabariadeniya	0 1 12
70½	Pahalakolabariadeniya	2 2 0
		<hr/>
		2 3 12

Surveyor-General's Office,  
 Colombo, December 6, 1900.  
 706

Sheets O  $\frac{14}{39, 47}$  and O  $\frac{14}{23, 31}$

S. J. C. MORE,  
 for Surveyor-General.